

1. Double entry system of book keeping was invented by
- (A) Lucas Pacioli (B) Thomas Pacioli
(C) Mark Luca (D) Pacilo Martin

இரட்டை பதிவு கணக்கு வைப்பு முறை யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

- (A) லுகாஸ் பாசியோலி (B) தாமஸ் பாசியோலி
(C) மார்க் லுகா (D) பாசிலோ மார்ட்டின்

2. Best method of verifying fixed deposit investment with the bank is
- (A) with fixed deposit receipt
(B) by obtaining confirmation letter from the bank
(C) orally with the manager
(D) with investment register

வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையான இட்டு வைப்பினை சரிபார்த்து உறுதி செய்ய சிறந்த முறையானது

- (A) இட்டு வைப்பு ரசீது சரிபார்த்தல் (B) வங்கியிடம் உறுதி சான்று பெறுதல்
(C) மேலாளரிடம் நேர்முகமாக பேசுதல் (D) முதலீட்டு பதிவேட்டுடன் சரிபார்த்தல்

3. Gross profit from the trading account is taken to
- (A) Balance sheet (B) Manufacturing account
(C) Trial balance (D) Profit and Loss account

வியாபார கணக்கில் உள்ள மொத்த இலாபம் எடுத்து செய்யப்படுவது

- (A) ஐந்தொகை பட்டியலுக்கு (B) உற்பத்தி கணக்கிற்கு
(C) சோதனை சமன்நிலை பட்டியல் (D) இலாப நட்ட கணக்கிற்கு

4. The head of the Co-operative Audit Department is
- (A) Registrar (B) Director
(C) Auditor General (D) Secretary to govt.

கூட்டுறவு தணிக்கைத் துறையின் தலைமை அதிகாரி

- (A) பதிவாளர் (B) இயக்குநர்
(C) தணிக்கை பொது அதிகாரி (D) அரசு செயலர்

5. Annual stock verification of co-operative societies are done by
- (A) Co-operative Department (B) Co-operative Audit department
(C) Local Fund Audit Department (D) By the Society itself

கூட்டுறவு சங்கங்களின் வருடாந்திர சரக்கு இருப்பு பரிசோதனை யாரால் மேற்கொள்ளப்படுகிறது?

- (A) கூட்டுறவு துறையால் (B) கூட்டுறவு தணிக்கைத் துறையால்
(C) உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறையால் (D) தொடர்புடைய சங்கத்தாலே

6. At what price the stock is valued under conventional method?

- (A) Cost price
- (B) Cost price or market price whichever is less
- (C) Market price
- (D) Cost price or market price whichever is high

இருப்புகளின் மறுப்பு வழக்கமான முறைப்படி எந்த விலையில் கணக்கிடப்படும்?

- (A) அடக்க விலை
- (B) அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் குறைவானது
- (C) சந்தை விலை
- (D) அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் அதிகமானது

7. Closing stock appearing in the trial balance will be shown in

- (A) Balance sheet only
- (B) Trading account only
- (C) Both in Trading and Balance sheet
- (D) None of the above

சோதனை சமன்நிலை பட்டியலில் காணப்படும் இறுதி சரக்கு இருப்பு எடுத்து செல்லப்படுவது

- (A) ஐந்தொகை பட்டியலுக்கு மட்டும்
- (B) வியாபார கணக்கிற்கு மட்டும்
- (C) ஐந்தொகை பட்டியல் மற்றும் வியாபார கணக்கு இரண்டிற்கும்
- (D) மேற்கண்ட எதுவுமில்லை

8. The tool used by auditor to monitor and control the progress of audit work is

- (A) Auditor diary
- (B) Audit programme
- (C) Audit working papers
- (D) Audit note book

தணிக்கைப் பணி முன்னேற்றத்தினை கண்காணித்து கட்டுப்படுத்த தணிக்கையாளருக்கு உபகரணமாக இருப்பது

- (A) தணிக்கையாளர் நாட்குறிப்பு
- (B) தணிக்கைத் திட்டம்
- (C) தணிக்கை கணக்கீட்டு தாள்கள்
- (D) தணிக்கை குறிப்பு ஏடு

9. The loss on the sale of old furniture is debited to

- (A) Profit and Loss account
- (B) Furniture account
- (C) Trading account
- (D) Depreciation account

பழைய தளவாடங்கள் விற்பனையின் போது ஏற்படும் நட்டம் பற்று செய்யப்படுமிடம்

- (A) இலாப நட்ட கணக்கு
- (B) தளவாடங்கள் கணக்கு
- (C) வியாபார கணக்கு
- (D) தேய்மான கணக்கு

10. Which of the following will not taken to Profit account?

- (A) Interest accrued but not overdue
- (B) Interest received
- (C) Interest accrued but overdue
- (D) Miscellaneous income

கீழ்க்கண்டவற்றில் எது இலாப கணக்கிற்கு எடுத்து செல்லப்படுவதில்லை?

- (A) தவணை தவறாத ஏறிய வட்டி
- (B) வட்டி வரவு வந்தது
- (C) தவணை தவறிய ஏறிய வட்டி
- (D) நானாவித வருமானம்

11. Which of the following is not audit technique?
- (A) Vouching (B) Asset verification
(C) Test checking (D) Audit note book

கீழ்க்கண்டவற்றில் தணிக்கை தொழில்நுட்பம் சாராத இனம் எது?

- (A) சீட்டுப் பரிசீலனை (B) ஆஸ்திகளை சரிபார்த்தல்
(C) சோதனை சரிபார்ப்பு (D) தணிக்கை குறிப்பு ஏடு

12. Which one of the following pairs is not correctly matched?

- (A) Internal check – Staff of the institution
(B) Internal audit – Chartered accountant
(C) Company audit – Chartered accountant
(D) Co-operative audit – Director of co-operative audit

கீழ்க்கண்டவற்றில் எந்த இனம் சரியாக பொருத்தப்படவில்லை?

- (A) உட்பரிசோதனை – நிறுவனத்தின் பணியாளர்
(B) உட்பதணிக்கை – பட்டய கணக்காளர்
(C) நிறுவன தணிக்கை – பட்டய கணக்காளர்
(D) கூட்டுறவு தணிக்கை – கூட்டுறவு தணிக்கை இயக்குநர்

13. Preliminary expenses are an example of

- (A) Revenue expenditure (B) Capital expenditure
(C) Trading expenditure (D) Deferred revenue expenditure

தொடக்கச் செலவுகள் உதாரணமாக இருப்பது

- (A) நடைமுறை செலவுக்கு (B) மூலதன செலவுக்கு
(C) வியாபார செலவுக்கு (D) தள்ளி போடப்பட்ட நடைமுறை செலவுக்கு

14. Under interest accrued concept which one of the following will not be shown in the balance sheet?

- (A) Interest due but not paid (B) Interest due but not received
(C) Interest due and paid (D) Interest paid but not due

ஏறிய வட்டி கணக்கீடு கோட்பாட்டின் படி கீழ்க்கண்டவற்றில் ஐந்தொகை பட்டியலில் இடம்பெறாத இனம் எது?

- (A) செலுத்தப்படாத நிலுவை வட்டி (B) வரவாகாத ஏறிய வட்டி நிலுவை
(C) செலுத்தப்பட்ட நிலுவை வட்டி (D) நிலுவை ஏற்படும் முன் செலுத்திய வட்டி

15. Cash in hand is an example of

- (A) Floating assets (B) Current liability
(C) Fixed assets (D) Fixed liability

கையிருப்பு ரொக்கம் உதாரணமாக இருப்பது

- (A) மிதக்கும் சொத்துக்கு (B) நடப்பு பொறுப்புக்கு
(C) நிலையான சொத்துக்கு (D) நிலையான பொறுப்புக்கு

16. Amount owned by the proprietor is called

- (A) Assets (B) Liability
(C) Capital (D) Loans

உரிமையாளருக்கு உரிய தொகை அழைக்கப்படும் விதம்

- (A) ஆஸ்தி (B) பொறுப்பு
(C) மூலதனம் (D) கடன்கள்

17. In Co-operative Audit schedule of defects are issued under

- (A) Rule 101 (B) Rule 102(1)
(C) Rule 102(2) (D) Rule 102(5)

கூட்டுறவு தணிக்கையில் குறைகளின் தொகுப்பு எந்த விதியின் கீழ் வழங்கப்படுகிறது?

- (A) விதி 101 (B) விதி 102(1)
(C) விதி 102(2) (D) விதி 102(5)

18. Auditing of co-operative society is

- (A) Statutory (B) Not statutory
(C) Not compulsory (D) Partly statutory

கூட்டுறவு சங்கங்களுக்கு தணிக்கை செய்யப்படுவது

- (A) சட்டபூர்வமானது (B) சட்டபூர்வமானது அல்ல
(C) கட்டாயம் அல்ல (D) பகுதி சட்டபூர்வமானது

19. Audit certificate for co-operative societies are issued under

- (A) Rule 101 (B) Rule 102(5)
(C) Rule 103 (D) Rule 102(8)

கூட்டுறவு சங்கங்களுக்கான தணிக்கை சான்று எந்த விதியின் கீழ் வழங்கப்படுகிறது?

- (A) விதி 101 (B) விதி 102(5)
(C) விதி 103 (D) விதி 102(8)

20. Under which section of the Co-operative Societies Act 1983, co-operative audit is conducted?

- (A) Section 81 (B) Section 82
(C) Section 80 (D) Section 83

கூட்டுறவு தணிக்கை கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1983-இல் இந்த பிரிவின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது?

- (A) பிரிவு 81 (B) பிரிவு 82
(C) பிரிவு 80 (D) பிரிவு 83

21. Audit of Milk Co-operatives are conducted by
 (A) Director of Co-operative Audit (B) Registrar of Co-operative Societies
 (C) Milk Audit Board (D) Director of Audit for Milk Co-operatives

பால் கூட்டுறவு சங்கங்களின் தணிக்கை யாரால் மேற்கொள்ளப்படுகிறது?

- (A) கூட்டுறவு தணிக்கை இயக்குநர்
 (B) கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்
 (C) பால் தணிக்கை வாரியம்
 (D) பால் கூட்டுறவு சங்கங்களின் தணிக்கை இயக்குநர்

22. Registration charges for land purchase is a
 (A) Capital expenditure (B) Trading expenditure
 (C) Revenue expenditure (D) Deferred revenue expenditure

நிலத்தினை வாங்கும் போது செலுத்தும் பதிவு கட்டணமானது

- (A) மூலதனச் செலவு (B) வியாபார செலவு
 (C) நடைமுறை செலவு (D) தள்ளி போடப்பட்ட நடைமுறை செலவு

23. Furniture purchased for Rs. 5,000 is not entered in Day Book. This type of error is
 (A) Error of omission (B) Error of principle
 (C) Error of commission (D) Compensating errors

தளவாடங்கள் ரூ. 5,000-க்கு கொள்முதல் செய்யப்பட்டது, நாள் ஏட்டில் எழுதப்படவில்லை. இந்த வகை பிழையானது

- (A) விடுபட்ட பிழை (B) கொள்கை பிழை
 (C) பதிவு செய்வதில் பிழை (D) ஈடு செய்யும் பிழை

24. The word audit is derived from
 (A) French word (B) Latin word
 (C) English word (D) Tamil word

தணிக்கை என்ற சொல் எதிலிருந்து தோன்றியது?

- (A) பிரெஞ்சு சொல் (B) லத்தீன் சொல்
 (C) ஆங்கில சொல் (D) தமிழ் சொல்

25. Errors classified into how many categories?

- (A) 5 (B) 4
 (C) 3 (D) 2

பிழைகள் எத்தனை பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?

- (A) 5 (B) 4
 (C) 3 (D) 2

26. According to balance sheet equation concept the capital will be
- (A) Liability – Assets (B) Fixed assets – Current assets
(C) Assets – Liability (D) Assets + Liability
- ஐந்தொகை பட்டியல் சமன்பாடு கோட்பாட்டின்படி பங்குத் தொகையானது
- (A) பொறுப்புகள் – ஆஸ்திகள் (B) நிலையான ஆஸ்திகள் – நடப்பு ஆஸ்திகள்
(C) ஆஸ்திகள் – பொறுப்புகள் (D) ஆஸ்திகள் + பொறுப்புகள்
27. Internal auditor is appointed by the
- (A) Management (B) Shareholders
(C) Creditors (D) Statutory Auditor
- உட்தணிக்கையாளரை நியமனம் செய்பவர்
- (A) நிர்வாகம் (B) பங்குதாரர்கள்
(C) கடன் ஈந்தோர் (D) சட்டபூர்வ தணிக்கையாளர்
28. Which one of the following is called backbone of auditing?
- (A) Routine checking (B) Vouching
(C) Internal check (D) Internal control
- கீழ்க்கண்டவற்றில் தணிக்கைப் பணியின் முதுகெலும்பாக கருதப்படுவது எது?
- (A) வழக்கமான பரிசோதனை (B) சீட்டுகள் பரிசீலனை
(C) உட்பரிசோதனை (D) உள் கட்டுப்பாடு
29. Registration is not essential in case of a
- (A) Company (B) Co-operative organisation
(C) Co-operative society (D) Business of Joint Hindu Family
- பதிவு செய்தல் தேவை இல்லாத இனமானது
- (A) நிறுவனம் (B) கூட்டுறவு அமைப்பு
(C) கூட்டுறவு சங்கம் (D) கூட்டு இந்து குடும்பத்தின் வியாபாரம்
30. Profit distribution is to be approved by
- (A) Management (B) Audit Committee
(C) General Body Meeting (D) Board Meeting
- இலாபப் பிரிவினை அங்கீகரிக்கப்பட வேண்டியது
- (A) நிர்வாகத்தினால் (B) தணிக்கை குழுவினால்
(C) பொதுக் குழு கூட்டத்தில் (D) நிர்வாக குழு கூட்டத்தில்

31. Nominal accounts having credit balance represents

- (A) Liabilities (B) Expenses/losses
(C) Assets (D) Income/gain

பெயரளவு கணக்குகளில் வரவு இருப்பு நிலுவை குறிப்பது

- (A) பொறுப்புகள் (B) செலவுகள்/நட்டம்
(C) சொத்துக்கள் (D) வருமானம்/ஆதாயம்

32. Goods returned by a customer for Rs. 10,000 is recorded in

- (A) Sales book (B) Sales return book
(C) Purchase book (D) Purchase return book

வாடிக்கையாளர் ஒருவரால் ரூ. 10,000-க்கு திருப்பி அனுப்பப்பட்ட பொருட்கள் பதிவு செய்யப்படும் பதிவேடு

- (A) விற்பனை ஏடு (B) விற்பனை திருப்ப ஏடு
(C) கொள்முதல் ஏடு (D) கொள்முதல் திருப்ப ஏடு

33. Sundry debtors/Sundry creditors in the trial balance will be taken to

- (A) Profit and Loss account (B) Trading account
(C) Balance sheet (D) Manufacturing account

சோதனை சமன்நிலை பட்டியலில் உள்ள கடன் ஈந்தோர்/கடன் பெற்றோர் கணக்கின் நிலுவை எடுத்து செல்லப்படும் இடம்

- (A) இலாப நட்ட கணக்கு (B) வியாபார கணக்கு
(C) ஆஸ்தி பொறுப்பு பட்டியல் (D) உற்பத்தி கணக்கு

34. Damaged goods returned to the suppliers are recorded in

- (A) Sales return book (B) Purchase return book
(C) Sales book (D) Purchase book

பழுதடைந்த பொருட்கள் விற்பனையாளருக்கு திருப்பப்படும் போது பதிவு செய்யப்படும் ஏடு

- (A) விற்பனை திருப்ப ஏடு (B) கொள்முதல் திருப்ப ஏடு
(C) விற்பனை ஏடு (D) கொள்முதல் ஏடு

35. Credit balance under sundry debtors account will be shown in

- (A) Balance sheet asset side (B) Balance sheet liability side
(C) Profit and Loss account (D) Trading account

கடன் பெற்றோர் கணக்கில் வரவு இருப்பாக உள்ள நிலுவை குறிப்பிடப்படுவது

- (A) ஐந்தொகை பட்டியல் ஆஸ்தி பக்கத்தில் (B) ஐந்தொகை பட்டியல் பொறுப்புகள் பக்கத்தில்
(C) இலாப நட்ட கணக்கில் (D) வியாபார கணக்கில்

36. Accrued interest receivable will be shown in
 (A) Trading account (B) Balance sheet liability side
 (C) Balance sheet asset side (D) Manufacturing account
 ஏறிய வட்டி வர வேண்டியது காண்பிக்கப்படுமிடம் —————.
- (A) வியாபார கணக்கில் (B) ஐந்தொகை பட்டியல் பொறுப்பு பக்கத்தில்
 (C) ஐந்தொகை பட்டியல் ஆஸ்தி பக்கத்தில் (D) உற்பத்தி கணக்கு
37. Closing stock will be —————.
 (A) Debited in Profit and Loss account (B) Credited in Trading account
 (C) Debited in Trading account (D) Credited in Profit and Loss account
 இறுதி சரக்கு இருப்பானது ————— வைக்கப்படுதல் வேண்டும்.
- (A) இலாப நட்ட கணக்கில் பற்று (B) வியாபார கணக்கில் வரவு
 (C) வியாபார கணக்கில் பற்று (D) இலாப நட்ட கணக்கில் வரவு
38. Gross profit in Trading account will be taken to —————.
 (A) Balance sheet asset side (B) Balance sheet liability side
 (C) Credited to Profit and Loss account (D) Debited to Profit and Loss account
 வியாபார கணக்கில் உள்ள மொத்த இலாபம் எடுத்து செல்லப்பட வேண்டியது —————.
- (A) ஐந்தொகை பட்டியல் ஆஸ்தி பக்கம் (B) ஐந்தொகை பட்டியல் பொறுப்பு பக்கம்
 (C) இலாப நட்ட கணக்கில் வரவாக (D) இலாப நட்ட கணக்கில் பற்றாக
39. Which one of the following is not an objective of auditing?
 (A) Ascertain the profit
 (B) Detection and prevention of frauds
 (C) Give true and fair view of financial position
 (D) Give report to sundry creditors
 கீழ்க்கண்டவற்றில் தணிக்கையின் நோக்கம் அல்லாதது எது?
- (A) இலாபத்தினை கணக்கிடுதல்
 (B) தவறுகள் மற்றும் மோசடிகளை கண்டுபிடித்தல் மற்றும் தடுத்தல்
 (C) உண்மையான, சரியான நிதி நிலையினை அறிதல்
 (D) கடன் ஈந்தோருக்கு அறிக்கை சமர்ப்பித்தல்
40. Audit which is compulsory under a law is called as
 (A) Special audit (B) Internal audit
 (C) Statutory audit (D) Government audit
 சட்டத்தின்படி கட்டாயமாக்கப்பட்ட தணிக்கை அழைக்கப்படும் விதம்
- (A) சிறப்பு தணிக்கை (B) உட்தணிக்கை
 (C) சட்டபூர்வமான தணிக்கை (D) அரசு தணிக்கை

ROUGH WORK

ROUGH WORK